

حرمة الشروع في الجمعة قبل الزوال

L'interdiction de commencer le jourou'ah avant le déclin

[والسعي] أي الذهاب [إلى صلاة الجمعة واجب¹ على مَنْ في المصر] وإن بَعْدَ بَيْتِهِ [وَمَنْ خَارِجَهَا إِنْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ الْمَسْجِدِ ثَلَاثَةُ أَمْيَالٍ] هو 3,939 كم [فَأَقْلُ²، جِيحْتُ يَصِلُ الْجَامِعَ وَقْتَ جُلُوسِ الْإِمَامِ عَلَى الْمُنْبَرِ بَعْدَ الزَّوَالِ³] فَوَقْتُ الْجُمُعَةِ وَقْتُ الظُّهْرِ فَيَحْرُمُ أَنْ يَبْعَثَ شَيْءٌ مِنَ الْخُطْبَةِ قَبْلَ الزَّوَالِ وَيَجِبُ إِعَادَتُهَا وَالصَّلَاةُ بَعْدَ دُخُولِ الْوَقْتِ⁴.

¹ قال الله {يَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ}. وعن ابن مسعودٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِقَوْمٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ لَقَدْ هَمَمْتُ أَنْ أَمُرَّ رَجُلًا يُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَحْرَقَ عَلَى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ يُبَوِّتُهُمْ، رَوَاهُ مُسْلِمٌ. وَعَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيَنْتَهَبَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتَمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونَنَّ مِنَ الْغَافِلِينَ، رَوَاهُ مُسْلِمٌ.

² عن عبد الله بن عمرو قال النبي صلى الله عليه وسلم الجمعة على من سمع النداء، رواه أبو داود والدارقطني. والنداء إذا كان عاليا يسمع من ثلاثة أميال.

³ عن أنس عن النبي صلى الله عليه وسلم كان يصلي الجمعة حين تميل الشمس، رواه البخاري.

⁴ وروى فيه مسلمٌ أحاديث في باب صلاة الجمعة حين تزول الشمس، منها عن أبي إياس بن سلمة قال كُنَّا نُصَلِّيُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُمُعَةَ فَنَرُجُّ وَمَا نَجِدُ لِلْحَيْطَانِ فَيْئًا نَسْتِظَلُّ بِهِ. قَالَ النَّوَوِيُّ: "هَذِهِ الْأَحَادِيثُ ظَاهِرَةٌ فِي تَعْجِيلِ الْجُمُعَةِ، وَقَدْ قَالَ مَالِكٌ وَأَبُو حَنِيفَةَ وَالشَّافِعِيُّ وَجَاهِيزُ الْعُلَمَاءُ مِنَ الصَّحَابَةِ وَالتَّابِعِينَ فَمَنْ بَعْدَهُمْ: لَا تَجُوزُ الْجُمُعَةُ إِلَّا بَعْدَ زَوَالِ الشَّمْسِ وَلَمْ يُخَالَفْ فِي هَذَا إِلَّا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَإِسْحَاقُ جَوَّزَاهَا قَبْلَ الزَّوَالِ. قَالَ الْقَاضِي: وَوَرِيَ فِي هَذَا أَشْيَاءٌ عَنِ الصَّحَابَةِ لَا يَصِحُّ مِنْهَا شَيْءٌ إِلَّا مَا عَلَيْهِ الْجُمْهُورُ، وَحَمَلُ الْجُمْهُورِ هَذِهِ الْأَحَادِيثَ عَلَى الْمُبَالَغَةِ فِي تَعْجِيلِهَا وَأَنَّهُمْ كَانُوا يُؤَخَّرُونَ الْغَدَاءَ وَالْقِيلُولَةَ فِي هَذَا الْيَوْمِ إِلَى مَا بَعْدَ صَلَاةِ الْجُمُعَةِ لِأَنَّهُمْ نَدَبُوا إِلَى التَّكْبِيرِ إِلَيْهَا، فَلَوْ اشْتَغَلُوا بِشَيْءٍ مِنْ ذَلِكَ قَبْلَهَا خَافُوا قَوَّتَ التَّكْبِيرِ إِلَيْهَا". أَمَّا عِنْدَ الْإِمَامِ ابْنِ حَنْبَلٍ، فَتَجُوزُ الْجُمُعَةُ قَبْلَ الزَّوَالِ، لَكِنَّ فِعْلَهَا بَعْدَهُ أَفْضَلُ، كَمَا قَالَ النَّبُهَوِيُّ فِي الرَّؤُوسِ الْمُرْبَعِ. وَدَلِيلُ ذَلِكَ حَدِيثُ ضَعِيفٍ رَوَاهُ الدَّارِقُطِيُّ وَأَحْمَدُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَيِّدَانَ السَّلْمِيِّ أَنَّهُ شَهِدَ الْجُمُعَةَ مَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَكَانَتْ خُطْبَتُهُ وَصَلَاتُهُ قَبْلَ نِصْفِ النَّهَارِ، وَلَكِنَّ ابْنَ سَيِّدَانَ غَيْرُ مَعْرُوفٍ الْعَدَالَةَ وَقَالَ الْبُخَارِيُّ: لَا يُتَابَعُ عَلَى حَدِيثِهِ، وَحِكْمَى الذَّهَبِيِّ فِي الْمِيزَانِ عَنِ بَعْضِ الْعُلَمَاءِ أَنَّهُ مَجْهُولٌ لَا حُجَّةَ فِيهِ. وَاسْتَعْمَلَ الْحَدِيثُ الضَّعِيفَ أَصْلًا فِي مَذْهَبِ الْإِمَامِ أَحْمَدَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَمَّا عِنْدَ جُمْهُورِ الْأَيْمَةِ فَلَا يُجْتَنَبُ بِهِ فِي الْأَحْكَامِ لَا سِيَّمَا إِنْ وُجِدَ حَدِيثٌ صَحِيحٌ يُعَارِضُهُ كَحَدِيثِ أَنَسِ الْمَذْكُورِ قَبْلُ، وَكَذَلِكَ يَنْبَغِي أَنْ يَكُونَ حَدِيثُ ابْنِ سَيِّدَانَ سَاقِطًا عِنْدَ مَنْ يَدَّعِي اتِّبَاعَ الْحَدِيثِ الصَّحِيحِ فَقَطْ.

[Le *sa'y*] c'est-à-dire de se rendre [à la prière du *joumou'ah* est obligatoire⁵ pour celui qui est dans la ville] même si sa maison est éloignée [et pour celui qui est en dehors d'elle, s'il y a entre sa maison et la mosquée trois *mîl*] qui correspond à 3,939 km [ou moins⁶, de sorte d'arriver à la mosquée au moment où l'*imâm* s'assoit sur la chaire après le déclin solaire⁷.] Le temps du *joumou'ah* est celui du *zouhr*. Il est *harâm* qu'une partie de la *khoutbah* advienne avant le déclin. On devra alors la refaire ainsi que la prière après l'entrée du temps⁸.

⁵ *Allâh* a dit : {ô vous qui croyez, lorsqu'on appelle à la prière du jour du vendredi, rendez-vous au souvenir d'*Allâh* et délaissiez le commerce}. *Ibn Mas'oud* rapporte que l'Envoyé d'*Allâh*, bénédiction et salut d'*Allâh* sur lui, dit à propos de gens qui n'assistaient pas au *joumou'ah* : « j'ai certes pensé ordonner à un homme de prier avec les gens, puis aller brûler les demeures de ceux qui n'assistent pas au *joumou'ah* alors qu'ils sont à l'intérieur. » Rapporté par *Mousslim*. *Abôu lja'd addâmiriyy* rapporte que l'Envoyé d'*Allâh*, bénédiction et salut d'*Allâh* sur lui, a dit : « si des gens ne cessent pas de délaissier les prières du vendredi, *Allâh* scellera leurs coeurs et ils feront certes partis des insouciantes. » Rapporté par *Mousslim*.

⁶ *'Abd Allâh ibn 'Amr* rapporte que le prophète, bénédiction et salut d'*Allâh* sur lui, a dit : « le *joumou'ah* incombe à celui qui entend l'appel. » Rapporté par *abôu Dâwôud* et *Addâraqoutniyy*. L'appel est audible jusqu'à trois *mîl* de distance lorsqu'il est dit à voix forte.

⁷ *Anas* rapporte que le prophète, bénédiction et salut d'*Allâh* sur lui, pria le *joumou'ah* lorsque le soleil avait décliné. Rapporté par *Alboukhâriyy*.

⁸ *Mousslim* a rapporté à ce sujet des *hadîth* dans le chapitre la prière du vendredi lorsque le soleil décline, dont celui-ci : le père de *Iyâs ibn Salamah* a dit : « nous priions le *joumou'ah* avec l'Envoyé d'*Allâh*, bénédiction et salut d'*Allâh* sur lui, et nous revenions sans que les murs aient d'ombre nous permettant de se mettre à l'ombre. » *Annawawiyy* a dit : « ces *hadîth* montrent qu'il faut se dépêcher de faire le *joumou'ah*. Certes *Mâlik*, *abôu Hanîfah*, *Achchâfi'iyy*, la majorité des savants parmi les compagnons, les *tâbi'oun* et ceux après eux, ont dit que le *joumou'ah* n'est permis qu'après le déclin du soleil, et il n'y a que *Ahmad ibn Hanbal* et *Ishâq* qui ont contredit cela et l'ont permis avant le déclin. Le *qâdî* a dit : on a rapporté à ce sujet des compagnons des choses dont rien n'est valable, si ce n'est l'avis de la majorité, et la majorité a dit que ces *hadîth* montrent qu'il faut le faire le plus tôt possible, et qu'ils retardaient le repas et la sieste ce jour là après la prière du vendredi car on les exhortait à y venir tôt, et s'ils s'étaient occupé de cela avant celle-ci, ils auraient craint de ne pas pouvoir y aller tôt. » Par contre, il est permis d'effectuer le sermon et la prière du vendredi avant le déclin du soleil chez l'*imâm ibn Hanbal*, mais il est meilleur de les faire après, comme l'a dit *Albouhâditiyy* dans son livre *arrawd almourbi*. La preuve sur laquelle s'appuie cet avis est un *hadîth da'if* (faible) rapporté par *Addâraqoutniyy* et *Ahmad* de *'abd Allâh ibn Saydân assalamiyy*, relatant qu'il a assisté au sermon et à la prière du vendredi présidés par *abôu Bakr*, et cela avant la moitié du jour. Mais la probité (*'adâlah*) d'*ibn Saydân* n'est pas connue, *Alboukhâriyy* a dit à son sujet : « on ne suivra pas son *hadîth* » et *Adhdhahabiyy* a rapporté dans *almîzân* de certains savants qu'il est inconnu (*majhûl*) et que l'on ne le prend pas en compte. L'utilisation du *hadîth da'if* est un fondement dans l'école de l'*imâm Ahmad*, par contre la majorité des *imâm* n'en tient pas compte pour les *ahkâm*, à fortiori s'il y a un *hadîth sahit* (fort) qui le contredit, comme le *hadîth* d'*Anas* précédemment cité.